



நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதிளவில் பணிகள் இடம்பெற்ற போதிலும், சொத்துப் பிரச்சினையினால் குடும்ப உறுப்பினர்கள் முறிந்துபோகின்றன. இதனிடையே குற்றங்கள் மீ தான வழக்குகளில் தீர்வு காண்பதற்காக மிகச்சிலரே நீதிமன்றங்களை நாட்குன்றனர்.

மாவட்ட நீதிமன்றங்கள், சார்நிலை நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமடை நீதிமன்றங்களில் இரண்டு கோடியே 5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படி நிலுவையிலுள்ள வழக்குகளில் பணம் மனுதாரர்களைக் கொண்ட வழக்குகள் 10 விழுக்காட்டளவில் உள்ளன.

நிலுவையில் உள்ள வழக்குகளில் 90 விழுக்காடு ஆண்களால் தொடங்கப்பட்ட வழக்குகளாக உள்ளன. அவ்வழக்குகளில் 70 விழுக்காடு குற்ற வழக்குகளாக உள்ளன. அதிலும் பணிகளால் தொடங்கப்பட்ட வழக்குகள் பணிகளுக்கு எதிரான குடும்ப வன்முறை சார்ந்தவையாக உள்ளன.

ஆணாதிக சமுதாயமாக இருப்பதை உணர்த்துகின்ற வகையில், எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆண்கள் மட்டுமே முடிவு செய்பவர்களாக இருப்பதால் தான் குடும்பப் பிரச்சினையினால் இருந்தாலும், தனிப்பட்டவர்கள் பிரச்சினையாக இருந்தாலும் ஆண்கள் மட்டுமே வழக்கு தொடங்குகின்றவர்களாக இருக்கின்றனர்.

நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் மட்டும் அதிக அளவில் பணிகள் வழக்கு தொடர்துள்ளனர். சராசரியாக 10.3 விழுக்காடாக உள்ளது. அதிக வருவாய் ஈட்டிக்கூடிய மாநிலங்களாக உள்ள குஜராத், டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் மோசமான நிலையே இருந்து வருகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பணிகள் 16 விழுக்காட்டளவில் அதிக எண்ணிக்கையில் வழக்கு தொடர்துள்ளனர். பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 15 விழுக்காடாகவும், கோவா, தமிழ்நாடு மற்றும் சண்டிகர் மாநிலங்களில் 14 விழுக்காடாகவும் பணிகள் தொடர்த்த வழக்குகளின் விகிதம் உள்ளது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பரப்பளவில் பெரிய மாநிலங்களில் கீழமைநீதிமன்றங்களில் மனுதாரர்களாக பணிகள் வழக்குகள் தொடர்த்த விகிதம் 9.5 முதல் 10.5 விழுக்காடு வரை உள்ளது. இதுதான் நாடு முழுவதும் உள்ள விகிதமாகவும் உள்ளது.

தனி நபர் வருவாய் அதிக அளவில் உள்ள பில்லி, குஜராத் மாநிலங்களிலும் பணிகள் அதிக எண்ணிக்கையில் வழக்கு தொடர்பவர்களாக இல்லை. உண்மையில் இந்த மாநிலங்களில் தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பணிகள் வழக்கு தொடர்த்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கீழமைநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 17 லட்சத்து 26 ஆயிரம் வழக்குகளில் 3.8 விழுக்காடு மட்டுமே பணிகள் தொடர்த்த வழக்குகளாக உள்ளன. பில்லி யானியன் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள 5 லட்சத்து 74 ஆயிரம் வழக்குகளில் சூமார் 30 ஆயிரம் வழக்குகள் 5 விழுக்காட்டளவில் பணிகள் தொடர்த்த வழக்குகளாக உள்ளன.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் நிலுவையில் வழக்குகள் உள்ள மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள 59 லட்சத்து 86 ஆயிரம் வழக்குகளில் 6 லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள், அதாவது 10.55 விழுக்காட்டளவில் பணிகள் தொடர்த்த வழக்குகளாக உள்ளன.

பிற மாநிலங்களில் பணிகள் தொடர்த்த வழக்குகள் சொற்ப அளவிலேயே உள்ளன. உத்தர காண்ட் மாநிலத்தில் 4.8 விழுக்காடாகவும், கரேள மாநிலத்தில் 7 விழுக்காடாகவும், ஒடிசா மாநிலத்தில் 7.6 விழுக்காடாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7.75 விழுக்காடாகவும் பணிகள் தொடர்த்த வழக்குகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள விழுக்காட்டளவைப் போன்றே வடகிழக்கு மாநிலங்களில் சராசரியாக 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடு வரை பணிகள் தொடர்த்த வழக்குகளாக உள்ளன என்று புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

(திடீர் ஆய்வு இடம், 9.10.2017)